



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 41]

CHENNAI, WEDNESDAY, OCTOBER 9, 2024
Purattasi 23, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part VI—Section 1

Notifications of interest to the General Public issued by
Heads of Departments, Etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

GENERAL NOTIFICATIONS	Pages.
Winding up of the affairs of SRH.26 Valluvar Handloom Weavers Co-operative Production and Sale Society Ltd, Neeravi	590
Final closing and cancellation of registration of TNH.15. Vadasery Weaver Service Co-operative Society Ltd. in Agatheeswaram Taluk, Kanyakumari District	590
Cauvery Vaigai Gundar Link Canal Scheme Pudukkottai District—Time Extension of Sembattur and Puliur Village	590-592
Variation to the Approved Second Master Plan for the Chennai Metropolitan Area 2026 of Chennai Metropolitan Development Authority for Chennai Metropolitan Area	592-593
Korattur Village, Thiruvallur District	592-593
Thiruvanmiyur Village, Chennai District	593
நாகர்கோவில் உள்ளூர் திட்டப் பகுதிக்கு முழுமைத்திட்டம் தயாரித்தல் குறித்த அறிவிப்பு	593-594
Variation to the Approved Coimbatore Master Plan for the Local Planning Area.	594-595
Variation to the Approved Master Plan for the Mamallapuram Local Planning Area	595
Variation to the Approved Karur Plan for the Karur Local Planning Area	596
JUDICIAL NOTIFICATIONS	
Conferment of Magisterial Powers	596

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.**GENERAL NOTIFICATIONS****Winding up of the affairs of SRH.26 Valluvar Handloom Weavers
Co-operative Production and Sale Society Ltd, Neeravi.***(Rc.No. 3877/2021/C.)*

No. VI(1)/677/2024.

The affairs of the Valluvar Handloom Weavers Co-operative Production and Sale Society Ltd No.SRH.26, Valluvar, Emaneswaram, Paramakudi Taluk, Ramanathapuram District is ordered to be wound up under Section 137 (2)(b) of the Tamil Nadu Co-operative Societies Act 30 with effect from 05.08.2024

Paramakudi,
28th August 2024.

P. AROKIYARAJ,
Assistant Director of Handlooms.

**Final closing and cancellation of registration of TNH.15. Vadasery Weaver Service
Co-operative Society Ltd. in Agatheeswaram Taluk, Kanyakumari District***(K.K.No.32/1992/G)*

No. VI(1)/678/2024.

The affairs of the TNH.15. Vadasery Weaver Service Co-operative Society Limited which were ordered to be wound up under Section 85 (2)(b) of the Tamil Nadu Co-operative Societies Act 53 of 1961 are finally closed and the registration of the above society is here by cancelled under Section 140 of the Tamil Nadu Co-operative Societies Act 30 of 1983.

Nagercoil,
1st March 2024.

G. SANKARESWARI,
Assistant Director of Handlooms.

CAUVERY VAIGAI GUNDAR LINK CANAL SCHEME PUDUKKOTTAI DISTRICT**Right to Fair compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013.
(CENTRAL ACT 30/2013), Notification for Time extension of Award Notification Under Section 25***(Rc.No. 317/2022/CVG/A2)*

No. VI(1)/679/2024.

Wherein the Government of Tamil Nadu have originally accorded sanction for acquisition of 572.56.0 Hectares of patta lands and Transfer of 83.78.0 Hectares of Poramboke lands in 19 villages for implementation of Cauvery Vaigai Gundar Link Canal scheme in Pudukkottai District as per G.O.(Ms) No. 101, Public Works(N2), Department dated: 27.04.2020.

Under Section 19(2) of the Act Final Declaration was published for Land Acquisition in Sembattur Village of Pudukkottai Taluk.

For Publication of Award under Section 23 of Right to Fair compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act-2013, due to Administrative reasons time is extended for a period of 6 Months for sembattur village as mentioned the table below as per the provisions given under Section 25 of the Act.

Sl.No	Taluk	Revenue Village	Publication Gazette Date of 19(2) Final Declaration	Last date for award	Extension date for award
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Pudukkottai	Sembattur	11.10.2023	10.10.2024	09.04.2025

Pudukkottai,
17th September 2024.

மு. அருணா,
District Collector.

காவேரி - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்.

நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23- இன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு 25-இன் கீழ் நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை

(ந.க. 317/2022/கா.வை.கு/அ2)

தமிழக அரசால் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு 19 கிராமங்களில் 572.56 ஹெக்டேர் பட்டா நிலங்களை நிலமெடுப்பு செய்யவும் மற்றும் 83.78 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யவும் அரசாணை நிலை எண்.101 பொதுப்பணித் (N2) துறை நாள்: 27.04.2020-ன் வழி நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை தாலுகா, செம்பாட்டுர் கிராமத்தில் நிலமெடுப்பு செய்ய பிரிவு 19(2) - இன் கீழ் இறுதி விளம்புகை வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக செம்பாட்டுர் கிராமத்தின் நிலமெடுப்பு புலங்கள் குறித்து நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23 - இன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் காலஅளவை பிரிவு 25-இன்கீழ் கீழ்கண்டவாறு மேலும், 6 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

வ. எண்	தாலுகா	வருவாய் கிராமம்	19(1) விளம்புகை அரசிதழில் வெளியிடப்பட்ட நாள்	தீர்வம் பிறப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்	தீர்வம் பிறப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்படும் நாள்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	புதுக்கோட்டை	செம்பாட்டுர்	11.10.2023	10.10.2024	09.04.2025

புதுக்கோட்டை,
2024 செப்டம்பர் 17.

மு. அருணா,
மாவட்ட ஆட்சித்தலைவர்.

(Rc.No. 36/2020/CVG/A2)

No. VI(1)/680/2024.

Wherein the Government of Tamil Nadu have originally accorded sanction for acquisition of 572.56.0 Hectares of patta lands and Transfer of 83.78.0 Hectares of Poramboke lands in 19 villages for implementation of Cauvery Vaigai Gundar Link Canal scheme in Pudukkottai District as per G.O.(Ms) No. 101, Public Works(N2), Department dated: 27.04.2020.

Under Section 19(2) of the Act Final Declaration was published for Land Acquisition in Puliur Village of Kulathur Taluk.

For Publication of Award under Section 23 of Right to Fair compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act-2013, due to Administrative reasons time is extended for a period of 6 Months for Puliur village as mentioned the table below as per the provisions given under Section 25 of the Act.

Sl.No	Taluk	Revenue Village	Publication Gazette Date of 19(2) Final Declaration	Last date for award	Extension date for award
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Pudukkottai	Puliur	11.10.2023	10.10.2024	09.04.2025

Pudukkottai,
17th September 2024.

மு. அருணா,
District Collector.

(ந.க. 36/2020/கா.வை.கு/அ2)

தமிழக அரசால் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு 19 கிராமங்களில் 572.56 ஹெக்டேர் பட்டா நிலங்களை நிலமெடுப்பு செய்யவும் மற்றும் 83.78 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யவும் அரசாணை நிலை எண்.101 பொதுப்பணித் (N2) துறை நாள்: 27.04.2020-ன் வழி நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

குளத்தூர் தாலுகா, புலியூர் கிராமத்தில் நிலமெடுப்பு செய்ய பிரிவு 19(2) - இன் கீழ் இறுதி விளம்புகை வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக புலியூர் கிராமத்தின் நிலமெடுப்பு புலங்கள் குறித்து நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 23 - இன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் காலஅளவை பிரிவு 25-இன்கீழ் கீழ்க்கண்டவாறு மேலும், 6 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

வ. எண்	தாலுகா	வருவாய் கிராமம்	19(1) விளம்புகை அரசிதழில் வெளியிடப்பட்ட நாள்	தீர்வம் பிறப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்	தீர்வம் பிறப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்படும் நாள்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	குளத்தூர்	புலியூர்	11.10.2023	10.10.2024	09.04.2025

புதுக்கோட்டை,
2024 செப்டம்பர் 17.

மு. அருணா,
மாவட்ட ஆட்சித்தலைவர்.

**Variation to the Approved Second Master Plan for the Chennai Metropolitan Area 2026 of
Chennai Metropolitan Development Authority for Chennai Metropolitan Area.**

Korattur Village, Thiruvallur District.

(Letter No. R1/0098/2023-1)

No. VI(1)/681/2024.

In exercise of the powers delegated by the Government of Tamil Nadu in G.O. Ms. No.419, Housing and Urban Development Department dated 1st June 1984 under Section 91 (1) of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 the Member-Secretary, Chennai Metropolitan Development Authority hereby makes the following variation under sub-section (4) of Section 32 of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) to the Second Master Plan for Chennai Metropolitan Area 2026, approved in G.O.(Ms) No.190 Housing and Urban Development (UD I) Department dated 02.09.2008, G.O.(Ms) No.191, Housing and Urban Development (UD I) Department dated 02.09.2008 and published as Notification in No.266 Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette dated the 2nd September 2008.

VARIATION

In the said Second Master Plan land use map for the Korattur Village the following expression shall be added: -

“Map P.P.D. / M.P II (V) No. 57/2024
to be read with Map No: MP-II/CMA (VP) 155/2008”

EXPLANATORY NOTE

(This is not part of variation. It intends to bring out the purport)

Survey Nos . 1/2B, 9/1A, 1B, 2A & 9/2B and 10/1A, Korattur Village , Poonamallee Taluk, Thiruvallur District, Poonamallee Panchayat Union Limit classified as "Non-Urban Use Zone" is now reclassified as "Residential Use Zone" subject to the following conditions:

- Maximum Flood Level mentioned in the WRD remarks shall be maintained as stilt floor and no habitation shall be allowed below MFL,

- (ii) Applicant has to gift the land in S.No. 5/2 to the Local Body concerned for road purpose at the time of development,
- (iii) Public access to the surrounding vacant lands to be ensured while taking up development in the site under reference.
- (iv) The drainage system suggested by the Hydrologist shall be adopted while taking up development.

Chennai-600 008,
4th October 2024.

ANSHUL MISHRA,
Member-Secretary,
Chennai Metropolitan Development Authority.

Thiruvanmiyur Village, Chennai District.

(Letter No. R2/0004/2024-1)

No. VI(1)/682/2024.

In exercise of the powers delegated by the Government of Tamil Nadu in G.O. Ms. No.419, Housing and Urban Development Department dated 1st June 1984 under Section 91 (1) of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 the Member-Secretary, Chennai Metropolitan Development Authority hereby makes the following variation under sub-section (4) of Section 32 of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) to the Second Master Plan for Chennai Metropolitan Area 2026, approved in G.O.(Ms) No.190 Housing and Urban Development (UD I) Department dated 02.09.2008, G.O.(Ms) No.191. Housing & Urban Development (UD I) Department dated 02.09.2008 and published as Notification in No.266 Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* dated the 2nd September 2008.

VARIATION

In the said Second Master Plan land use map for the Thiruvanmiyur Village the following expression shall be added: -

“Map P.P.D. / M.P II (V) No. 66/2024
to be read with Map No: MP-II/CITY 34/2008”

EXPLANATORY NOTE

(This is not part of variation. It intends to bring out the purport)

T.S. No. 50, Block No. 27, Thiruvanmiyur Village, Velachery Taluk, Chennai District, Greater Chennai Corporation limit classified as "**Mixed Residential Use Zone**" is now reclassified as "**Commercial Use Zone**".

Chennai-600 008,
4th October 2024.

ANSHUL MISHRA,
Member-Secretary,
Chennai Metropolitan Development Authority.

நாகர்கோவில் உள்ளூர் திட்டப் பகுதிக்கு முழுமைத்திட்டம் தயாரித்தல் குறித்த அறிவிப்பு

படிவம் -I

(ந.க. எண்.38/2018/நா.உ.தி.கு)

No. VI(1)/683/2024.

நாகர்கோவில் முழுமைத் திட்டம், தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம் 1971, பிரிவு 26 (தமிழ்நாடு சட்டம் 1972, பிரிவு 35)—ன்படி முழுமைத் திட்டம் தயாரிப்பு வெளியீடு மற்றும் அனுமதி விதி எண்.7—ன்படி அறிவிப்பு.

நாகர்கோவில் உள்ளூர் திட்டக் குழுவும் / கன்னியாகுமரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட நாகர்கோவில் முழுமைத்திட்டம் அரசாணை எண். 149, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)] துறை நாள்.12.08.2024—ல் தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம், 1971, பிரிவு 24(2)—ன் கீழ் வழங்கப்பட்ட இணக்கத்தின்படி இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

நாகர்கோவில் முழுமைத்திட்டம் தொடர்பான அனைத்து இணைப்புகளும் சேர்த்து அலுவலக நேரத்தில், உறுப்பினர் செயலர் / உதவி இயக்குநர், நாகர்கோவில் உள்ளூர் திட்டக் குழுவும் / மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்—629 001. என்ற அலுவலக முகவரியில் இலவசமாக பார்வையிடப்படலாம்,

திட்டத்தின் நகல்கள் உறுப்பினர் செயலர் / உதவி இயக்குநர், நாகர்கோவில் உள்ளூர் திட்டக் குழுவும் / கன்னியாகுமரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் பின்வரும் விலையில் விற்பனைக்கு உள்ளது.

ரூ.2000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) ஒரு பிரதி

நாகர்கோவில் முழுமைத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் முழுமைத் திட்டம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகள் இருப்பின் அதனை, உறுப்பினர் செயலர் / உதவி இயக்குநர், நாகர்கோவில் உள்ளூர் திட்டக் குழுவும் / மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்-629 001. என்ற முகவரிக்கு அல்லது nagercoilmasterplan@gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ தெரிவிக்கலாம்.

நாகர்கோவில்,
2024 அக்டோபர் 4.

ப. ரங்கநாதன்,
உறுப்பினர் செயலர் | இணை இயக்குநர்,
உதவி இயக்குநர் (மு.கூ.பொ),
நாகர்கோவில் உள்ளூர் திட்டக் குழுவும்,
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,
நாகர்கோவில் (இ), கன்னியாகுமரி மாவட்டம்.

Variation to the Approved Coimbatore Master Plan for the Local Planning Area

(Roc. No: 3132/2022/LPA)

No. VI(1)/684/2024.

1. In Exercise of power conferred under sub-section (4) of the Section 32 of Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) and exercise of powers confirmed by the G.O.Ms.No. 94 Housing and Urban Development (4-1) Department dated 12.06.2009 which has been published in *Tamil Nadu Government Gazette* No.27 Part II—Section 2 dated 15.07.2009.

2. Land use zone conversion from Agricultural use zone into Residential use zone ordered in G.O.(2D)No.192 Housing and Urban Development {UD4(1)}Department dated 16.08.2023 the following variation are made to the approved Master Plan of Coimbatore Local Planning Area under the said act and published in the G.O.Ms.No. 661 Housing and Urban Development [UD4(1)] dated 12.10.1994 notification No II(2)/HOU/4377/94 at Page No 1078 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* dated 09.11.1994

VARIATION

In the Approved Coimbatore Master Plan, under the heading permitted land use in various survey numbers of COIMBATORE Local Planning Area, under heading in Kalapatti Village No: 12, Page No. 216, 10, in Kalapatti DD Plan.No:2 the following entries should be made.

Under the heading “Residential use zone” the expression S.F.No. 1074/1A2, 1074/2A1 & 1074/2B1A & 2B3A shall be added after the S.F.No: 42pt.

Under the heading “of Agricultural the S.F.No: 1073 to 1075 Shall be deleted and under the heading of Agricultural use S.F.No: 1073, 1074pt [Except 1074/1A2, 1074/2A1 1074/2B1A & 1074/2B3A], 1075 Shall be substituted.

Coimbatore,
4th October 2024.

R. RAJAGURU,
Member-Secretary /Joint Director (In-Charge),
Coimbatore Local Planning Authority.

Variation to the Approved Coimbatore Master Plan for the Local Planning Area

(Roc. No: 2264/2024/LPA)

No. VI(1)/685/2024.

1. In Exercise of power conferred under sub-section (4) of the Section 32 of Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) and exercise of powers confirmed by the G.O.Ms. No. 94 Housing and Urban Development (4-1) Department dated 12.06.2009 which has been published in *Tamil Nadu Government Gazette* No.27, Part II—Section 2 dated 15.07.2009.

2. Land use zone conversion from Agricultural use zone into Residential use zone ordered in G.O.(2D)No.316 Housing and Urban Development {UD4(1)Department dated 31.07.2024 subject to Conditions the following variation are made to the approved Master Plan of Coimbatore Local Planning Area under the said act and published in the G.O.Ms.No. 661 Housing and Urban Development [UD4(1)] dated 12.10.1994 notification No II(2)/HOU/4377/94 at Page No 1078 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* dated 09.11.1994

VARIATION

In the Approved Coimbatore Master Plan, under the heading permitted land use in various survey numbers of COIMBATORE Local Planning Area, under heading in Peedampalli Village, Page Nos. 378 & 379 the S.F.No. 280/2 the following entries should be made.

Under the heading "Residential MR-37, use zone" the expression S.F.No. 280/2 shall be added after the entry S.F. No. 246.

Under the heading "Agricultural AG-62 use zone" the expression S.F.Nos: 280 to 285 shall be deleted the Expression S.F. Nos. 280 (Except 280/2), 281 to 285 shall be substituted.

Conditions:-

- 1 மனை வரைபடத்தில் (Site Plan) தெரிவித்துள்ளபடி மனுதாரர் உத்தேச இடத்தில் நிலையில் அமைந்துள்ள கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- 2 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டல் விதிகள் 2019-க்குட்பட்டு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Coimbatore,
4th October 2024.

R. RAJAGURU,
Member Secretary /Joint Director (In-Charge),
Coimbatore Local Planning Authority.

Variation to the Approved Master Plan for the Mamallapuram Local Planning Area

(ந.க.எண்.1153/2023/மா.உ.தி.கு (செ.மா-5))

No. VI(1)/686/2024.

1. In exercise of the power conferred under sub-section (4) of the Section 32 of Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) and in exercise of powers confirmed by the G.O. Ms.No. 94, Housing and Urban Development, dated 12.06.2009 which has been published in *Tamil Nadu Government Gazette* No. 27, Part II—Section 2, Page - 228, dated 15.07.2009.

2. Land use zone conversion from Transportation use zone into Industrial use Zone ordered in G.O.(2B) No. 168, Housing and Urban Development [UD4(NPM-1) Department, dated 07.06.2024, the following variation are made to the Master Plan of Mamallapuram Local Planning Authority approved under the said Act and published in the G.O.Ms.No. 153 H & UD [UD4(2)], dated 20.06.2013, Notification No. 28, at page No. 481 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated 17th July 2013.

VARIATION

In the Mamallapuram master plan under the heading permitted land use in various survey numbers of Mamallapuram Local Planning Area under heading in 112. Kalavakkam Village - Page No.126 the following entries should be made.

1. Kalavakkam Village, against the entry 3b. General Industrial use Zone the following Survey Number shall be added S.No: 258/12A (Old S.No. 199/2pt).
2. Kalavakkam Village, against the entry 9, Transportation the following survey number shall be substituted as except S.No. 258/2A (which is the integral part of S.No. 199).

Chengalpattu,
4th October 2024.

G. RAGHUL KUMAR,
Assistant Director / Member Secretary,
Mamallapuram Local Planning Authority,
District Town and Country Planning.

Variation to the Approved Karur Plan for the Karur Local Planning Area

(ந.க.எண். QX4JIEKJ(711/2024/க.பா)

No. VI(1)/687/2024.

In exercise of powers conferred under sub-section(4) of the Section 32 of Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), Land use conversion from Residential use zone into Industrial Use Zone is ordered *vide* G.O. (2Pa) No: 191, Housing and Urban Development [UD4(CLU-1)] Department dated: 07.06.2024.

In exercise of powers conferred *vide* G.O(Ms) No : 102, Housing and Urban Development [UD4(L.Re-1)] Department dated: 18.08.2021, the following variations are made to the Master Plan of Karur Local Planning Authority which was Review approved under the said Act in G.O.Ms. No 237, Housing and Urban Development [UD4(2)] Department dated: 01.11.2010 and in Notification No : II(2)HOU/700/2010 at page No : 815, of Part II—Section 2, of the *Tamil Nadu Government Gazette* dated: 24.11.2010.

VARIATION

In the said Review Approved Karur Master Plan, in the land use schedule, under the heading in Residential use in Inamkarur Village at Page No : 86 with regard S.F.Nos: 316/3F2, 317/8 the following entries should be made;

Against the entry Residential use zone S.Nos. 316pt, 317 shall be deleted and S.Nos.316pt (except 316/3F2), 317 (except 317/8) shall be inserted.

Against the entry Industrial use zone S.Nos.316/3F2, 317/8 shall be inserted.

Karur,
4th October 2024.

P. VELMURUGAN,
Assistant Director,
District Town and Country Planning Office.

JUDICIAL NOTIFICATIONS

Conferment of Magisterial Powers on Certain Revenue Officials

(Roc.No. 97667/2024/B6)

No. VI(1)/688/2024.

No. 291/2024.—In exercise of the powers conferred under Section 11 of the Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (Act 46 of 2023), the High Court hereby appoints the following (i) **4 Deputy Tahsildars in Namakkal District** and (ii) **8 Deputy Tahsildars in Madurai District**, as Special Judicial Magistrates, to undergo Magisterial Training for a period of **120 days**, from the date of assumption of charge and confers upon them the ordinary powers conferable under this Code on a Judicial Magistrate to try such cases which were earlier triable and dealt with by an erstwhile Judicial Second Class Magistrate.

I

Sl. No.	Name Tvl/Tmt./Selvi	Designation of the Revenue Officials	District	Days
(1)	(2)	(3)	(4)	(5)
1.	C. Nesamalar	Deputy Tahsildar	Namakkal	120
2.	M. Kalaichelvan	Do.	Do.	Do.
3.	M. Soundeswari	Do.	Do.	Do.
4.	K. Gnanaraj	Do.	Do.	Do.

II

<i>Sl. No.</i>	<i>Name Tvl/Tmt./Selvi</i>	<i>Designation of the Revenue Officials</i>	<i>District</i>	<i>Days</i>
(1)	(2)	(3)	(4)	(5)
5.	V. Karuppiah	Deputy Tahsildar	Madurai	120
6.	R. Madhavan	Do.	Do.	Do.
7.	G. Sharmila	Do.	Do.	Do.
8.	S. Ayyanar	Do.	Do.	Do.
9.	S. Shanthy	Do.	Do.	Do.
10.	T.N. Balakumar	Do.	Do.	Do.
11.	K. Jeyakanthan	Do.	Do.	Do.
12.	S. Tulasi Brinda	Do.	Do.	Do.

High Court, Madras,
24th September 2024.

J. SELVANADHAN,
Registrar General (In-Charge).